



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்

1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க,
பாதுகாப்பு அறவீட்டு
(திருத்தச்) சட்டம்

(1993, திசெம்பர் மாதம் 29 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1993, திசெம்பர் மாதம் 31 ஆந் தேதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு 7, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விலை : சதம் 60

தபாற் செலவு : ரூபா 1.00

**1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டு
(திருத்தச்) சட்டம்.**

[1993, திசம்பர் மாதம் 29 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ. 72/93

**1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டுச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.**

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுது :—

1. இச்சட்டம் 1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, பாதுகாப்பு அற
விட்டு (திருத்தச்) சட்டமென எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்
பிடு) செய்யப்படும்) 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாதுகாப்பு
அறவிட்டுச் சட்டத்தின் விரிவுப் பெயரானது, “முறையே 1992, சனவரி
1 ஆம் தேதியன்றும், 1993, சனவரி 1 ஆம் தேதியன்றும் தொடங்கும்
ஆண்டுகளுக்கு” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக,
“முறையே 1992, சனவரி 1 ஆம் தேதியன்றும், 1993, சனவரி 1 ஆம் தேதி
யன்றும் அத்துடன் 1994, சனவரி 1 ஆம் தேதியன்றும் தொடங்கும்
ஆண்டுகளுக்கு” என்னும் சொற்களையும், எண்களையும் இடுவதன்மூலம்
இத்தால் திருத்தப்படுகின்றது.

1991 ஆம்
ஆண்டின்
52 ஆம்
இலக்கச்
சட்டத்தின்
விரிவுப்
பெயரைத்
திருத்தல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவு இத்தால் பின்வரு
மாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
3 ஆம் பிரி
வைத் திருத்த
ல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “முறையே 1992, சனவரி 1 ஆம்
தேதியன்றும் 1993, சனவரி 1 ஆம் தேதியன்றும் தொடங்கும்
ஒவ்வொரு காலாண்டிற்கும்” என்னும் சொற்களுக்கும், எண்
களுக்கும் பதிலாக, “முறையே 1992, சனவரி 1 ஆம் திகதியன்
றும், 1993, சனவரி 1 ஆம் தேதியன்றும் அத்துடன் 1994, சனவரி
1 ஆம் தேதியன்றும் தொடங்கும் ஆண்டின் ஒவ்வொரு
காலாண்டிற்கும்” என்னும் சொற்களையும், எண்களையும் இடு
வதன்மூலமும் ; அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும்
பந்தியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை
இடுவதன்மூலமும் :—

“(ஈ) அப்பொருளின் ஏற்றுமதி தொடர்பில் இலங்கையில்
உள்ள ஏதேனும் வங்கியில் திறக்கப்பட்ட கடன் பந்திர
மொன்று அல்லது அப்பொருளானது இலங்கையி
லிருந்து உண்மையில் ஏற்றுமதி செய்யப்பட்டதென்பதற்
கான வேறு ஆவணச்சான்று சமர்ப்பிக்கப்பட்டதன்
மேல் ஆணையாளர் தலைமையதிபதி திருப்பிட்டால்,
ஏற்றுமதியாளர் எவருக்கும் பொருள் எதுவும் விற்பனை
செய்யப்பட்டதிலிருந்து கிடைக்கும் வருமானம்.”.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவானது, அப்பிரிவின்
(இ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தி
களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
4 ஆம் பிரி
வைத் திருத்த
ல்.

“(இ) 1992, யூலை 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர்,
ஆனால் 1994, சனவரி 1 ஆம் தேதிக்கு முன் தொடங்கும் ஒவ்
வொரு காலாண்டிற்கும் —

2. 1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டு
(திருத்தச்) சட்டம்.

- (i) அக்காலாண்டின் முதல் மாதத்துக்கு அவ்வாஸினால் பெறப்பட்ட மொத்த விற்பனவு வரவின் மூன்று சதவீதத் துக்குச் சமனான தொகையொன்று, அக்காலாண்டின் இரண்டாம் மாதத்தின் பதினேந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;
- (ii) அக்காலாண்டின் இரண்டாம் மாதத்துக்கு அவ்வாஸினால் பெறப்பட்ட மொத்த விற்பனவு வரவின் மூன்று சதவீதத் துக்குச் சமனான தொகையொன்று, அக்காலாண்டின் மூன்றாம் மாதத்தின் பதினேந்தாம் நாளன்று அல்லது அதற்குமுன்னர் ; அத்துடன்
- (iii) இப்பந்தியின் (i) ஆம், (ii) ஆம் உட்பந்திகளின் ஏற்பாடு களுக்கினங்க அவரினால் செலுத்தப்பட்ட தொகைகளின் கூட்டுமொத்தத்தைக் கழித்து அக்காலாண்டுக்கு அத்த கைய ஆஸினால் செலுத்தப்படற்பாலதான அறவிட்டுத் தொகை, அக்காலாண்டு முடிவை உடனடுத்துவரும் மாதத்தின் பதினேந்தாம் தேதியன்று அல்லது அதற்கு முன்னர் ;

(ஈ) 1994, சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்கும் ஒவ்வொரு காலாண்டிற்கும் —

- (i) அக்காலாண்டின் முதல் மாதத்துக்கு அவ்வாஸினால் பெறப் படும் மொத்த விற்பனவு வரவின் மூன்றரைச் சதவீதத் துக்குச் சமனான தொகையொன்று, அக்காலாண்டின் இரண்டாம் மாதத்தின் பதினேந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;
- (ii) அக்காலாண்டின் இரண்டாம் மாதத்துக்கு அவ்வாஸினால் பெறப்படும் மொத்த விற்பனவு வரவின் மூன்றரைச் சதவீதத்துக்குச் சமனான தொகையொன்று, அக்காலாண் டின் மூன்றாம் மாதத்தின் பதினேந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர் ;
- (iii) இப்பந்தியின் (i) ஆம் (ii) ஆம் உட்பந்திகளின் ஏற்பாடு களுக்கினங்க அவரினால் செலுத்தப்பட்ட தொகைகளின் கூட்டுமொத்தத்தைக் கழித்து அக்காலாண்டுக்கு அத்த கைய ஆஸினால் செலுத்தப்படற்பாலதான அறவிட்டுத் தொகை, அக்காலாண்டு முடிவை உடனடுத்துவரும் மாதத்தின் பதினேந்தாம் நாளன்று அல்லது அதற்கு முன்னர்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 6 ஆம்
பிரிவைத்
திருத்தம்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

- (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :—

“(1) வங்கி ஒவ்வொன்றும் —

(அ) ஏதேனும் இயைபான காலாண்டில் வரும் ஏதேனும் மாதத்தில் பொருளொன்றின் இறக்குமதிபாளாக இச்சட்டம் ஏற்புடைத்தாகும் எவரேனும் ஆஸினால்

அதன் பொருட்டுச் செய்யப்படும் விண்ணப்ப
மொன்றின்மீது, அது ஏதேனும் கடன்பத்திரத்
தைத் திறக்கும்போது, அத்தகைய ஆளிட
மிருந்து —

(i) அத்தகைய கடன்பத்திரம் 1992, ஆகஸ்ட்
7 ஆம் தேதிக்கு முன் திறக்கப்பட்டிருக்கு
மிடத்து, அக்கடன் பத்திரத்தின் பெறுமதி
யின் ஒருசதவீதத்தை;

(ii) அத்தகைய கடன்பத்திரம் 1992, ஆகஸ்ட்
7 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்
ஆனால் 1994, சனவரி 1 ஆம் தேதிக்குமுன்
திறக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய
கடன்பத்திரத்தின் பெறுமதியின் மூன்று
சதவீதத்தை; அத்துடன்

(iii) அத்தகைய கடன் பத்திரம் 1994, சனவரி
1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்
திறக்கப்பட்டிருக்குமிடத்து, அத்தகைய
கடன் பத்திரத்தின் பெறுமதியின் மூன்று
ரைச் சதவீதத்தை;

(ஆ) (அத்தகைய வங்கியினால் அப்பொருள் தொடர்பில்
கடன் பத்திரமொன்று திறக்கப்பட்டிருக்கும்
பொருள் ஒன்றாக இல்லாதிருக்கின்ற) பொருள்
ஒன்று தொடர்பிலான கொடுப்பனவு ஆவணங்
களில் ஒன்று, இச்சட்டம் எவ்வாறுக்கு ஏற்புடைத்
தாருமோ அவ்வாறானால் 1994, சனவரியிலோ அல்
லது அதற்குப் பின்னரோ தொடங்கும் இப்பொருள்
ஏதேனும் காலாண்டில் வரும் ஏதேனும் மாதத்தில்
சமர்ப்பிக்கப்படும் நேரத்தில் அத்தகைய பொருள்
தொடர்பில் வங்கிக்கு அத்தகைய ஆவணம் சமர்ப்
பிக்கப்பட்ட தேதியன்று வங்கியினால் கடன்பத்திர
மொன்று திறக்கப்பட்டிருந்தால், இப்பிரிவின் முற்
போந்த ஏற்பாடுகளுக்கிடையே எத்தொகையைத்
திரட்டுமாறு அத்தகைய வங்கி தேவைப்படுத்தப்
பட்டிருக்குமோ அத்தொகைக்குச் சமமான
தொகை ஒன்றை அத்தகைய ஆளிடமிருந்து
திரட்டுதல் வேண்டும்;

அத்துடன், அவ்வாறு திரட்டப்பட்ட தொகையை அத்
தொகை எம்மாதத்தின்போது திரட்டப்பட்டதோ, அம்
மாதத்தை உடனடுத்துவரும் மாதத்தின் பதினேந்தாம்
நாளன்று அல்லது அதற்கு முன்னர், ஆணையாளர் தலைமை
யுடையதொன்றால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்
தகைய விபரங்களைக் கொண்ட அத்தகைய படிவத்திலான
வெளிப்படுத்துகையொன்றுடன் ஆணையாளர் தலைமை
யுடையதொன்றால் அனுப்பி வைத்தலும் வேண்டும்.”

4 1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டு
(திருத்தச்) சட்டம்.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், "அத்தொகை எந்தக் கடன்பத்திரம் தொடர்பில் திரட்டப்பட்டதோ அந்தக் கடன்பத்திரம் தொடர்பான இறக்குமதிப் பொருட்பட்டியலில் புறக்குறிப் பொன்றைச் செய்தல் வேண்டும்." என்னும் சொற்களுக்குப் பதிலாக "விடயத்துக்கேற்றவாறு, அத்தொகை எந்தக் கடன்பத்திரம் அல்லது (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் குறிப்பிடு செய்யப்பட்டுள்ள கொடுப்பனவு ஆவணம் தொடர்பில் திரட்டப்பட்டதோ அந்தக் கடன்பத்திரம் அல்லது ஆவணம் தொடர்பான இறக்குமதிப் பொருட்பட்டியலில் புறக்குறிப் பொன்றைச் செய்தல் வேண்டும்." என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 8 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவு, "மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் V ஆம், VIII ஆம், IX ஆம் X ஆம் அத்துடன் XII ஆம் அத்தியாயங்களின் ஏற்பாடுகளும்" என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, "மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் V ஆம், VIII ஆம், IX ஆம், X ஆம், XII ஆம் அத்துடன் XIV ஆம் அத்தியாயங்களின் ஏற்பாடுகளும்" என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 10 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

(1) "ஆணையாளர் தலைமையதிபதி", "ஆன்" மற்றும் "காலாண்டு" என்னும் சொல்லமைப்புகளுக்குப் பதிலாக "ஆணையாளர் தலைமை பதிபதி" மற்றும் "காலாண்டு" என்னும் சொல்லமைப்புகளை இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) "உற்பத்தியாளர்" என்பதற்கான வரைவிலக்கணத்தை அடுத்துப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலமும் :—

"ஆன்" என்பது, கம்பனியொன்றை அல்லது ஆட்கள் குழு வொன்றை அல்லது அரசாங்கத் திணைக்களம் எதனையும் உள் ளடக்கும், ஆனால் ஐக்கிய நாடுகள் சபையினையோ அல்லது அத் தகைய ஒழுங்கமைப்பின் ஏதேனும் விசேடத் தன்மை வாய்ந்த முகவர் நிலையம் எதனையுமோ அல்லது ஏதேனும் வெளிநாட்டு அரசாங்கத்தின் இராஜதந்திர துறைக்குழுவினையோ அல்லது அத்தகைய துறைக்குழுவின் இராஜதந்திர பணிவாட்டோடு அருகி யினரின் உறுப்பினர் எவரையுமோ உள்ளடக்காது."

1993 ஆம் ஆண்டின் 62 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவிட்டு 5
(நிருத்தச்) சட்டம்.

8. முதன்மைச் சட்டவாக்கத்துக்கான அட்டவணை இத்தால் நீக்கப்
பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகின்றது:—

“அட்டவணை

(பிரிவு 3)

காலாண்டு

வீதம்

முதன்மைச்
சட்டவாக்கத்
திற்கான
அட்ட
வணையை
மாற்றிடு
செய்தல்.

1992, சனவரி 1 ஆம் தேதியன்று தொடங்கும் காலாண்
டுக்கு

1 சத வீதம்.

1992, ஏப்ரல் 1 ஆம் தேதியன்று தொடங்கும் காலாண்
டுக்கு

2.3 சத வீதம்.

1992, யூலை 1 ஆம் தேதியன்றே அல்லது அதற்குப் பின்
னரோ தொடங்கி, ஆனால் 1994, சனவரி 1 ஆம் தேதிக்கு
முன்னுள்ள ஒவ்வொரு காலாண்டுக்கும்

3 சத வீதம்.

1994, சனவரி 1 ஆம் தேதியன்றே அல்லது அதற்குப்
பின்னரோ தொடங்கி, ஆனால் 1995, சனவரி 1 ஆம்
தேதிக்கு முன்னுள்ள ஒவ்வொரு காலாண்டிற்கும்

3.5 சத வீதம்.”.

9. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையில் ஒவ்வாமை
ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்
சிங்கள
உரை
மேலோங்கி
நின்றல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களிலும் சட்டங்களிலும் தமிழ்ப் பிரதிகளின் உருபுர்த் சத்தி (உந்தாட்டு) ரூபா 1,387 ; (வெளிநாட்டு) ரூபா 1,349 ; ஒவ்வொன்றும் திசெம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியிட்டலுவலகம், 255, பெளத்தாலோக மாவத்தை, கொழும்பு 7 என்ற விவரத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.